

பெரியபுராணத்தில் அப்புதியடிகளின் இறைநெறி

Periyapuranaathil Apoothadigalin Iraineri

முனைவர் அ. அப்சர்

உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை
புதுக்கல்லூரி, சென்னை

Dr. A. Apser

Assistant Professor, Department of Tamil
New College, Chennai

ஆய்வுச் சுருக்கம்

பெரியபுராணம் எனும் செழுந்தமிழ் இலக்கியத்தை சமயக் கண்கொண்டு மட்டும் பார்க்காலல் வரலாற்றுக் கண்கொண்டும் பார்ப்பது தமிழரினுர்களின் இயல்பு. சேக்கிழர், தமது நூலுக்குப் பெரியபுராணம் என்று பெயர் குட்டவீல்லை. பெரியார் வரலாற்றைக் கூறுவதாலும், ஒதுவோர்க்குப் பேசுவிய பெருமை சேர்ப்பதாலும் பிறவாயாக்கைப் பெரியோன் பெருமையை எடுத்து வீளக்குவதாலும் சைவம் பேசும் இதனையொத்த பெருநூல் இதற்கு முன்னும் பின்னும் தேர்ந்தெய்யாலும் இந்நூல், பெரியபுராணம் என்று பாராட்டப்படுகின்றது.

தமிழில் புராணங்களில் பலவண்டு, அவற்றுல் சிறப்புள்ளனவும் உண்டு சிறப்பு இல்லனவும் உண்டு. ஆனால் அந்த வரிசையில் பெரியபுராணம் புனைந்து கரக்கப்பட்டதன்று. அதுவோரு வரலாற்று நூல். வாழ்வாஸ்கு வாழ்ந்த சான்றேராக்களின் சரித நூல். பக்திச்சுவை பயக்கும் பெருநூல். இன்பான்பீனை இடையராது, வீளைவீக்கும் தமிழ் மறைநூல். தமிழ்மொழியின் இசைநூணுக்கங்களையும் மெய்யறிவையும் கொண்டு இலங்கும் முழுமுதல் நூலாகும்.

முக்கியச் சொற்கள்:

பெரியபுராணம், இறைநெறி, சேக்கிழர், புறவழிபாடு, அகவழிபாடு

Abstract

It is the nature of Tamil scholars to look at the Chelunthamil literature called Periyapuranaam not only from a religious point of view but also from a historical point of view. The Sheikhizhar did not name his book Periyapuranaam. The book is hailed as a great myth because it tells the story of elders, adds pride to the Othuvar's speech, and explains elder's pride, and does not appear to be a similar vegan epic.

There are many Puranas in Tamil and some of them are special . There is nothing special. But in that order the great myth is fictionalized. It is a historical book. A book of biographies of survivors. Devotional epic. The Tamil epic book that yields uninterrupted love is the complete book with the musical nuances and wisdom of the Tamil language

Keywords:

Periyapuranaam, Iraineri, Sheikhizhar, Puravazhipadu, Agavazhipadu

Citation

Apser, A. “Periyapuranaathil Apoothadigalin Iraineri.” *Journal of Tamil Culture and Literature*, vol. 1, no. 4, 2022, pp. 73–77.

வழிபாடு

வழிபடு எனும் சொல்லே வழிபாடு ஆனது இவழிபடுதல் என்பதற்கு பீன்பற்றுதல் அல்லது வணங்குதல் என்று பொருள் கொள்ளலாகும். வழிபாடு என்பது வெறும் சடங்குகளையோ, செய்கைகளையோ, செயல்பாடுகளையோ மட்டும் கொண்டதன்று. அஃது ஓர் உயிரியல் முயற்சி, உயிரானது உயர்நிலை எதிரும் பெரும் முயற்சி அவன் அருளால் அவனை அடையும் பெரும்முயற்சி ஆகும். அச்சும், அன்பு, அருள் என்ற முன்று உணர்வு நிலைகளே வழிபாடு தோன்றுவதற்குரிய காரணம் ஆகும்.

புறவழிபாட்டின் சிறப்பு

பக்தியின் வாயிற்படி புறவழிபாடு, இதன் வளர்ச்சி நிலையே அகவழிபாடாக மாறுகிறது. புறவழிபாட்டின் சிறப்பிற்குப் “பெரியபுராண அடியார்கள்” மிகச்சான்றாக விளங்குகின்றனர். சான்றாகக் கண்ணப்ப நாயனார், சாக்கிய நாயனார், முர்க்கர் போன்றோர் புறவழிபாட்டின் மூலம் முக்கீடு பெற்று இறைவனைச் சேர்ந்தவர்கள்.

அகவழிபாடு

உள்ளத்தில் இறைவனை இருத்தி ஒருமையுடன் அவனது தீருவடிகளை நினைத்து போற்றுவது அகவழிபாடு தீருவள்ளுவர், “பற்றுக பற்று அற்றான பற்றினை”¹ என்ற குறள் மூலமாக உணர்த்துகின்றார். இறைவனை உள்ளத்தால் நினைத்து வழிபடுவது அகவழிபாடு அடியார் தம் மனத்தை கோயில்களாகக் கொள்பவர் இறைவன், “மாணடி சேர்ந்தலா” என்ற வள்ளுவர் தம் குறள் தொடர்க்கு இறைவனை இடைவீடிடது நினைத்தல் என்று பரிமேலமுகர் விளக்கம் தருகின்றார். எந்த ஒரு உருவத்தையும் வெளியில் வைத்து வணங்கலாகும். உள்ளத்திலே வைத்து வணங்காமல் உள்ளத்திலே வைத்து வழிபடுதல் வேண்டும். இச்சொல் எல்லோராலும் பீன்பற்றக்கூடியதன்று. தீருமூலர்,

“உள்ள பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிராணார்க்கு வாய்சேர புறவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சீவலிங்கம்

கள்ள புலனைந்தும் காளா மணிவிள்க்கே”²

எனும் தீருமந்திரப் பாடலின் வழி விளக்குகிறார். இப்பாடற்கண்ணி உடம்பை ஆலயமாகவும் வாயினைக் கோபுர வாசலாகவும் சீவனாகிய சீவலிங்கமாகவும் ஜம்புலனின் துணையே விளக்காகவும் உருவகப்படுத்தித் தீருமூலர் கூறுவது நோக்கத்தக்கது. மேலும்,

“தேயும் நாடும் தீரிந்த எங்கள் செல்வனை

காயமன் நாட்டிடை கண்டு கொண்டேனே”³

என்று இறைவனைத் தன்னுள் தேடிக்கொண்டதாக க.சாமிராதன் கூறுகின்றார்.

அப்புதியாகவின் வழிபாடு

அப்புதியாகவின் தீருநாவுக்கரசரை தன் குருவாக வழிபட்டார். அவர்தம் வாழ்நாள் முழுவதும் தீருநாவுக்கரசர் தீருப்பெயரையே ஏத்திப் போற்றினார். அவர் தீருவடிகளே எல்லாப் பொருளாகக் கொண்டு போற்றினார். அங்குனம் போற்றுதலையே தான் பெற்ற பேராகக் கொண்டார். தீருநாவுக்கரசரைக் காணாத நிலையில் அவரது அருட்செயல்களைக் கேட்ட நிலையிலேயே அவர் மீது மாறாத பேரன்பு புண்டவர். இவர் தனது மனையிலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும் நாவுக்கரசரின் பெயரையே இட்டு வழங்கி வந்தார்.

உலகியலில் குழந்தைகளுக்கு இறைவனின் பெயரிடுவது. அவ்விறைவனின் நாமங்களைத் திரும்பத் திரும்பக் கூர எதுவாகும் என்ற காரணம் பற்றியதாகும். அது இறைவன் அருளால் அக்குழந்தை நலம் பெற்று வாழும் எனக் கருதியுமே ஆகும். அவ்வாறு அப்புதியடிகளும் குருவின் பெயருடன் தனது பெயரை உச்சரிப்பதன் மூலம் அவரை நினைத்துக் கொண்டே இருக்கலாம் எனக் கருதினார். சிவனடியாரை சிவனாகவே கருதிய சிறப்புக்குரியவர்களில் முதன்மைப் பெற்றுத் தீகழ்பவர் அப்புதியடிகளே ஆவர்.

அப்புதியடிகளின் பக்திநெறி

அப்பரின் அருட்செயல்களைக் கேட்டு அவரைக் காணாமலே அவர் மேல் பக்தி கொண்டார், அப்புதியடிகள். யாதோரு பயனும் கருதாது நாவுக்கரசரை வழிபட்டவர் நாவுக்கரசரின் திருவுடியினையே தமக்குரிய ஊதியமாகக் கருதியவர். தம் இல்லத்தீர்கு எழுந்தருளிய அப்பரை வழிபட்டு அவருக்குத் திருவழுது படைக்க முற்பட்டார். அப்பொழுது வாழை இலை கொய்யச் சென்ற தமது மகனை அவுத் தீண்டி மாய்ந்து போக அது தெரிந்தால் தமது குருவான அப்பர் அழுதுண்ணாமல் செல்லக்கூடும் எனக் கருதி அதனை தெரிவிக்காமல் வழிபாடாற்றியவர். இது அவருடைய அதி தீவிரமான குருபக்தி முதிர்ச்சியைக் காட்டுவதாகும்.

இவர் திருநாவுக்கரசர் எனும் நாமத்தை யாண்டும், தீட்டியும், உயிர்க்குறுதி பயக்கும் மந்திரமாக உச்சரித்தும் வாழ்ந்து முக்கிப் பேற்றை அடைந்தவர். “இவ்வகை அரசின் நாமம் ஏத்தி எப்பொருளும் நாளூழி”, அவ்வாறுந்தவர் பெற்றாளே எனவுணர்ந்தடைவார்⁴ எனும் பாடலடிகள் இதனை விளக்கும். “அன்பால் என்றும் செப்பு ஊதியம் கைக்கொண்டார் திருநாவுக்கரசர் பாதும்”⁵ எனும் அடிகள் திருநாவுக்கரசரைக் குருவாக ஏற்று வாழ்ந்ததைச் தெரிவிப்பவையாகும்.

அப்புதியடிகளின் பக்தி சிறப்பு

திருநாவுக்கரசரை ஒருமுறைகூட காணாமலே அவர் மீது அளவற்றப் பக்தி கொண்டு வாழ்ந்தவர் அப்புதியார். பக்தி கொள்வதற்கு எந்தவொரு அறிமுகமும், ஒரே இனமாக இருக்க வேண்டும் என்பது எதுவும் வேண்டாம் என்பதை அப்புதியடிகளின் மூலம் அறியலாம்.

**“புணர்ச்சி பழுகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்”**

எனும் திருக்குறள் நெரியில் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் நட்பு கொண்டதை சங்க இலக்கிய வரலாற்றில் அறிவோம். அவ்வண்ணமே அப்புதியடிகளார் திருநாவுக்கரசரை ஒருமுறையும் காணாமலே அவர்மீது பக்தி கொண்டு வாழ்ந்தவர்கள் என்பதை அறியலாம்.

அப்புதியடிகளாரும், திருநாவுக்கரசரும் ஒருதேயத்தாரும் இல்லை. ஒரு தடவைகூடப் பார்க்காவலர்கள் திருநாவுக்கரசருக்கு இறைவன் செய்த அருளைக் கேட்டாலும் அப்புதியடிகள் நட்பாம் உரிமையை உடையவர்கள் ஆயினார்.

அப்புதியடிகளின் வாழ்க்கையின் மூலம் அறியப்படும் செய்தி

ஒருவரைக் குருவாக வழிகாட்டியாகக் கொண்டால் அவரை நேரில் பார்ப்பதையும் கண அவர் வாழ்க்கை நெரியைப் பின்பற்றி நாம் வாழவேண்டும் என்பதற்கு அப்புதியடிகள்

வாழ்க்கை எடுத்துக்காட்டாகிறது. இறைவன் குருவாக எழுந்தருளியிருந்த மரத்தின் கீழ் அமர்ந்து மணிவசக்கரை ஆட்கொண்டார். திருநாவுக்கரசர் அப்புதியடியாரைத் தேடி வந்து ஆட்கொண்டார். அருட்பீரகாச வள்ளலார் தம் ஆன்மாவினுள் குடி கொண்டிருந்த அருட்பெருஞ்ஜோதியை அறிந்து. அதனுள் கலந்து அத்தெய்வீகக் காட்சியால் ஆட்கொள்ளப்பெற்றார்.

அப்புதியடிகள் பக்திநெறி குறித்துக் கூறப்பட்டுள்ள இக்கட்டுரையில்லை அவர் குருவழிப்பாட்டினை மேற்கொண்டவர் என்பதும் தன்குருவான திருநாவுக்கரசர் மீது எல்லையற்ற பக்தி கொண்டு அவரது வழியிலேயே தாழும் தண்ணீர்ப்பந்தல் அமைத்தல்லிருந்து மடக்கள் கட்டுதல்லிருந்து சாலை வசதி ஏற்படுத்துதல் போன்ற தொண்டுகளைச் செய்து முக்கியமாக அடைந்தவர் என்பதும் இதன்வழிப் பெறப்படுகிறது.

அந்தணர்குலத்தில் தோன்றிய அப்புதியடிகள் அதே காலத்தில் வாழ்ந்த அந்தணராகிய திருநானசம்பந்தப் பெருமானைக் குருவாகக் கொள்ளாமல் திருநாவுக்கரசரைக் குருவாக கொண்டமைக்குக் காரணம் திருநாவுக்கரசரது தொண்டு நெறியின் மீது அவர் வைத்திருந்தப் பற்றே என்பதை அறியலாம்.

ஒருவரைக் குருவாகக் கொள்வதற்கு அவரை நேரில் பார்க்கவேண்டுவதில்லை. அவர்தம் வாழ்க்கை நெறியைக் கைக்கொண்டு ஒழுகினாலே போதும் என்பதற்கு அப்புதியடிகளது வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

குழிப்புகள்

1. குறள் - 350
2. க.சாமிநாதன். திருமந்திரம் மூவாயிரத்தில் முந்தூரு. பா - 160. உ - 83
3. மேலது. பா - 286. உ - 157
4. புலவர் வ. ஞானப்பீரகாசம். சேக்கிழார் காட்டும் திருத்தொண்டு நெறி
5. புலவர் வ. மாணிக்கனார். அப்புதியடிகள் புராணம். தொகுதி - 3. ப - 1826
6. குறள் - 785

References

1. Kural - 350
2. Saminathan, K., *Thirumanthiram Moovayirathu Munooru, Padal.160, P.83.*
3. Puluvar V.Ganaprasam, *Sheikhizhar Kattum Thiruthondu Neri.*
4. Puluvar V. Manikanar, *Apoothadigal Puranam, Volume, 3. P.1826.*